

## 1. நிதிக்கூற்றுக்கள்

### 1.1 அபிப்பிராயம்

களனி பல்கலைக்கழகத்துடன் இணைந்த தொல்பொருளியல் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள், பொழிப்பாக்கப்பட்ட முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1978 இன் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 18 பிரிவின் பிரகாரம் விதிக்கப்பட்டுள்ள 1985 இன் 02 ஆம் இலக்க தொல்பொருளியல் பட்டப்பின் படிப்பு நிறுவக விதப்புரையின் 20 ஆம் பிரிவு மற்றும் பல்கலைக்கழக சட்டத்தின் 107(5) ஆம் உப பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரை மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

நிதிக்கூற்றுக்கள் நிறுவகத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

### 1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

### 1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிறுவகத்தின் தொடர்ந்தியங்கும் இயலுமையை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது நிறுவனத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு

எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் நிறுவகம் தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும்.

நிறுவகத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிறுவகத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிறுவனம் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.

- நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் காரணமாக நிறுவனத்தின் தொடர்ந்து இயங்குவது தொடர்பாக போதியளவில் நிச்சயமற்ற நிலைமையொன்று இருக்கின்றதா என்பது தொடர்பாக பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கீட்டிற்காக சபையின் தொடர்ந்தியங்குவது தொடர்பாக அடிப்படையின் பயன்பாட்டின் பொருத்தப்பாட்டினை தீர்மானிக்கின்றது. பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பாக வெளிப்படுத்துவதற்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன் அவ்வெளிப்படுத்தல்கள் பொருண்மையாக இல்லாதிருந்தால் எனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் நிலைமையை முடிவுறுத்த நேரலாம்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது நிறுவனத்தின் நிர்வாக நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

#### 1.5 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

| சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு | இணங்காமைகள்                             | முகாமைத்துவத்தின் கருத்துரை       | பரிந்துரை                          |
|----------------------------------------------------|-----------------------------------------|-----------------------------------|------------------------------------|
| (அ) இலங்கை சனநாயக                                  | தொலைந்துபோன 308 புத்தகங்கள் மற்றும் 535 | நூலகப் புத்தகங்களின் மெய்மையாய்வு | நிதிப் பிரமாணத்தின் ஏற்பாடுகளுக்கு |

|                                                                                                         |                                                                                                                                                                                                                                                                                      |                                                                                                                                                                                                                                                                                                                               |                                                                        |
|---------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------|
| சோஷலிச குடியரசின் பிரமாணக் கோவையின் நிதிப்பிரமாணம் 105(2)                                               | நாளிதழ்கள் தொடர்பாக நிதிப்பிரமாணத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அறவிட வேண்டிய தொகை தீர்மானித்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.                                                                                                                                       | அறிக்கை பரிந்துரைகள் அமல்படுத்துவதற்கு எதிகாலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.                                                                                                                                                                                                                                                  | இணங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.                                     |
| (ஆ) 2015 நவம்பர் 17 ஆம் திகதிய இலக்கம் 15/2015 என்ற பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை கடிதம் | பரீட்சை பெறுபேறுகளை விநியோகித்தல், பரீட்சை நடாத்தப் படுகின்ற திகதியிலிருந்து 03 மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டியிருந்த போதிலும் 2024 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட 07 பட்டப்பாட நெறிகளின் பரீட்சை பெறுபேறுகளை விநியோகிப்பதற்கு 04 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரையான காலம் எடுத்திருந்தது. | எதிர்காலத்தில் பரீட்சைப் பெறுபேறுகளை உரிய பிரகாரம் 03 மாத காலத்திற்குள் விநியோகிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள து.                                                                                                                                                                                                           | சுற்றறிக்கை ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.         |
| (இ) 2016 மார்ச் 01 ஆந் திகதிய இலக்கம் 04/2016 பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை              | சுய நிதி பாடநெறிகளிலிருந்து உருவான மிகை சுற்றறிக்கையின் பிரகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியிருந்த போதிலும் நடப்பாண்டில் சுய நிதி பாடநெறிகள் 07 இல் இருந்து உழைக்கப்பட்ட ரூபா 2,533,708 தொகையான மிகையினை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.                       | 03 பாடநெறிகள் 2024 ஒக்டோபரின் போது முடிவடைந்திருந்ததுடன் அந்தப் பாடநெறிகளுக்கான இறுதிக் கணக்குகள் நிதி மற்றும் முகாமைத்துவ சபை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு தயார் நிலையில் காணப்பட்ட போது நிதி மற்றும் முகாமைத்துவ சபையில் கலைக்கப்பட்டமையால் அந்தக்குழு அங்கீகாரம் கிடைத்த பின்னர் கொடுப்பனவு செய்வதற்கு தீர்மானிக்கப் | தாமதமின்றி தீர்த்துவைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். |

பட்டுள்ளது.

## 2. நிதி மீளாய்வு

### 2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 23,777,609 பற்றாக்குறையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் பற்றாக்குறை ரூபா 21,929,331 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 1,848,278 இனால் வீழ்ச்சி ஒன்று அவதானிக்கப்பட்டது. இந்த வீழ்ச்சிக்கு ஆளணி சம்பளங்கள் அதிகரித்தமை பிரதான காரணமாக இருந்தது.

## 3. செயற்பாட்டு மீளாய்வு

### 3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      | முகாமைத்துவத்தின் கருத்துரை                                                                                                                                                                                                                                                                                                                                                 | பரிந்துரை                                                                                                                                                        |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| (அ) முறையான அங்கீகாரத்துடன் வாடகை மற்றும் கட்டணங்கள் அறவிடாமல் 2019 மே 07 ஆம் திகதி முதல் அரசாசார்பற்ற 02 அமைப்புக்களுக்காக தொல்பொருளியல் பட்டப்பின்படிப்பு நிறுவனத்தில் கட்டிட வசதிகள் வழங்கப்பட்டிருந்தது. அதில் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்ட 120 சதுரஅடி கட்டிடத்தின் வசதிகளுக்காக மதிப்பீட்டுத் திணைக்களத்தால் 2024 நவம்பர் 17 ஆந் திகதி ரூபா 17,000 வாடகை மதிப்பீடொன்று வழங்கப்பட்டிருந்த போதிலும் உரிய வாடகைப் பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கவில்லை. | National Trust - Sri Lanka நிறுவனத்திலிருந்து அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட வாடகைத் தொகை மீண்டும் மதிப்பீடு செய்து தீர்மானம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ICOMOS- Sri Lanka இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அறைக்காக மதிப்பீட்டு அறிக்கையொன்றை வழங்குமாறு அரசாங்கத்தின் மதிப்பீட்டு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. | முறையான அங்கீகாரம் இன்றி மற்றும் உடன்படிக்கையுடன் வாடகைக்கு வழங்கப்பட்டிருந்த குறித்துரைத்த பிரகாரம் வாடகைக் கட்டணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். |
| (ஆ) தொல்பொருளியல் மற்றும் அது சார்ந்த பாடங்களின் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் உயர் கல்வியினை வழங்குதல் ஆசியாவின் விசேட நிலையமாக நோக்காகக் கொண்டு நடவடிக்கை எடுக்கின்ற தொல்பொருளியல் பட்டப்படிப்பு நிறுவனத்திற்கு                                                                                                                                                                                                                                                          | 2020 ஆம் ஆண்டின் பின்னர் எந்தவொரு வெளிநாட்டு மாணவரும் பாடநெறியை பயிலுவதற்கோ அல்லது ஆராய்ச்சிகளுக்காகவே விண்ணப்பித்திருக்கவில்லை. அதற்காக நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கூட வசதிகளை போன்று பௌதீக மற்றும் மனிதவளங்களில்                                                                                                                                                             | தேவையான வசதிகளை பூர்த்தி செய்வதற்கும் மேம்படுத்தல் நிகழ்ச்சித் திட்டம் மூலம் மாணவர்களை கவருவதை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்தல்                               |

2024 ஆம் ஆண்டின் போது எந்தவொரு வெளிநாட்டு மாணவரும் கல்வி அல்லது ஆராய்ச்சி பணிகளுக்காக பதிவு செய்திருக்கவில்லை. அவ்வாறே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் கவர்ந்து கொள்ளலை அதிகரித்துக் கொள்வதற்கு பொருத்தமான மேன்படுத்தல் வேலைத் திட்டமொன்று அறிமுகப்படுத்தி அமுல்படுத்துவதற்கு பட்டப்பின் படிப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

காணப்படுகின்ற பற்றாக்குறை வேண்டும். தாக்கமளித்திருந்தது. எதிர்காலத்தில் ஆய்வுகூட வசதிகள் மற்றும் நூலக வசதிகள் உள்ள ஏனைய நிறுவனங்களை இனங்கண்டு அந்த நிறுவனங்களின் உதவியுடன் மேற்கூறப்பட்ட வசதிகளை விருத்தி செய்து அதன் மூலம் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

(இ) 2019 ஆம் ஆண்டின் போது தொலைந்து போன ரூபா 55,000 பெறுமதியான கைவிரல் அடையாள இயந்திரத்தை ஸ்தாபிப்பதற்காக ரூபா 570,000 தொகையில் கொள்வனவு செய்யப்பட்ட மென்பொருள் 05 வருடங்கள் முதல் பயன்படுத்தப்படாமல் விளைவற்று காணப்பட்டது.

இந்த மென்பொருள் தற்போது பயன்படுத்தப்படாதிருந்த மையால் அதனை பதிவழிப்பதற்காக கல்வி அமைச்சின் அங்கீகாரத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு பொறுப்புவாய்ந்த உத்தியோகத் தரை இனங்கண்டு அவர்களிடமிருந்து உரிய நடத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

### 3.2 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

| கணக்காய்வு அவதானிப்புகள்                                                                                                                                                                                                                                                                                                                       | முகாமைத்துவத்தின் கருத்துரை                                                                                                                                                                                                                                                                                                         | பரிந்துரை                                                                                                                                  |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| (அ) நிறுவனத்திற்குரிய மொத்த மாணவர் இயலளவை பயன்படுத்தும் வகையில் மாணவர்களை சேர்ப்பதற்காக மாணவர்களை கவரும் வேலைத்திட்டமொன்று நிறுவனத்தில் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பாதிருந்ததுடன் 2020/2021, 2021/2022, 2022/2023 மற்றும் 2023/2024 கல்வி ஆண்டுகளில் 11 பாட நெறிகளுக்கு மாணவர்கள் பதிவு செய்தல் 50 சதவீதத்தை விட குறைவான மட்டத்தில் காணப்பட்டது. | 2020/2021, 2021/2022, கல்வி ஆண்டுகளில் நாட்டில் காணப்பட்ட கொரோனா தொற்று நோய் நிலைமை மற்றும் பொருளாதார சமூக பிரச்சினைகளின் காரணமாக மாணவர் தரப்பினர் பாடநெறியை விட்டுச் சென்றதுடன் மேலும் சில மாணவர்கள் வெளிநாடு சென்றனர். பாடநெறிக்காக மாணவர்களை பதிவு செய்தலை அதிகரித்துக் கொள்வதற்காக பாடநெறிகளை அறிமுகப் படுத்துதல், விழப்புணர்வு | மிகவும் பொருத்தமான மேம் படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் மாணவர்களை கவர்ந்து கொள்வதற்குத் தேவையான விளம்பரங்களை மேற்கொள் ளல் வேண்டும். |

நிகழ்ச்சித் திட்டங்களை  
நடாத்துதல், விடயப்  
பரிந்துரைகளை  
நாளதுவரையாக்குதல் மேற்  
கொள்ளப்படுகின்றது.

- (ஆ) 2020/2021 மற்றும் 2021/2022 பெறுபேறுகளை மீண்டும் கால தாமதமின்றி  
கல்வி ஆண்டுகளில் ஆய்வு செய்தல் கல்விசார் பட்டமளிப்பு விழாவை  
நடைபெற்ற 03 பட்டப் பதவியணியினரின் அங்கீகாரத் நடாத்துவதற்கு  
பாடநெறிகளை பட்டமளிப்பு தைப் பெற்றுக்கொள்ளல், நடவடிக்கை எடுத்தல்  
விழா இறுதி பெறுபேறுகள் முகாமைத்துவ சபை வேண்டும்.  
வழங்கப்பட்டு 20 அங்கீகாரத்தைப்  
மாதங்களுக்கும் 24 பெற்றுக்கொள்ளல் மற்றும்  
மாதங்களுக்கும் இடையிலான செனட் சபையின்  
கால தாமதத்தின் பின்னர் அங்கீகாரத்தைப்  
பட்டமளிப்ப விழா நடாத்தப் பெற்றுக்கொண்ட பின்னர்  
பட்டிருந்தது. பட்டமளிப்பு விழா  
நடாத்தப்பட்டிருந்தது.
- (இ) 2023 ஆம் ஆண்டின் போது 07 பாடநெறியில் விரிவுரைகள் மாணவர்களை  
பட்டப் பாடநெறிகளுக்காக 316 நடாத்திச் செல்வதற்கு கவர்ந்து கொள்ளும்  
மாணவர்கள் பதிவு தேவையான ஆகக் குறைந்த கவலைத்  
செய்திருந்ததுடன் பதிவு தேவையான ஆகக் குறைந்த திட்டமொன்றைத்  
மீளாய்வாண்டின் போது அந்தப் பதிவு செய்யப் படாத தயாரித்து அதனை  
பாட நெறி 06 வரை பாடநெறிகள் உரிய ஆண்டில் வெற்றிகரமாக  
குறைவடைந்து மாணவர்களின் நடாத்தப்படுவதில்லை. அமுல்படுத்துதல்  
பதிவு 252 பேர் வரை வேண்டும்.  
குறைவடைந்திருந்தது. PG  
Diploma in Heritage மற்றும்  
PG Diploma in Museology  
பாடநெறிகள் இரண்டிற்காக  
2024 ஆம் ஆண்டில்  
எந்தவொரு மாணவரும் பதிவு  
செய்திருக்கவில்லை.
- (ஈ) ஒரு வருட பட்டம் அல்லாத 2024 ஆம் ஆண்டிற்காக சுய மாணவர்களை  
பாட நெறியான Diploma in நிதியீட்டல் பாடநெறி கவர்ந்து கொள்ளும்  
Archeology and Cultural ஆரம்பிப்பதற்காக வேலைத்  
Tourism பாடநெறிக்காக நிறுவனத்தின் பணிப்பாளரால் திட்டமொன்றைத்  
2023 ஆம் ஆண்டில் விரிவுரையாளர்கள் மற்றும் தயாரித்து அதனை  
சேர்க்கப்பட்ட மாணவர்கள் கல்விசார் வெற்றிகரமாக  
நிருவாக ரீதியிலான உதவியாளர்களுக்கு அமுல்படுத்துதல்  
காரணத்தின் அடிப்படையில் அறிவித்து அவர்களிடமிருந்து வேண்டும்.  
பாட நெறிகளை 2024 ஆம் கிடைத்த பதில் மற்றும்  
ஆண்டின் போது பூர்த்தி கல்விசார் சபையின்  
அங்கீகாரத்தின் பிரகாரம் 04

செய்திருந்தனர். அதன் பாட நெறிகள் அடிப்படையில் அந்தப் நடாத்தப்பட்டிருந்தது. பாடநெறிக்காக 2024 ஆம் கட்டாயமாக துறைசார் ஆண்டின் புது மாணவர்கள் சுற்றுலா மற்றும் துறைசார் சேர்க்கப் படவில்லை. ஒப்படை பூர்த்தி செய்வதற்கு காலம் எடுத்தமையால் Diploma in Archeology and Cultural Tourism பாடநெறி 2024 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

#### 4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

##### 4.1 வருடாந்த செயல்நடவடிக்கைத் திட்டம்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   | முகாமைத்துவத்தின் கருத்துரை                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 | பரிந்துரை                                                                      |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------|
| (அ) நிறுவனத்தின் 2024 செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரதான நோக்கமாக இருந்ததுடன் Develop Competencies of Human resources and office automation Procedures நோக்கத்தின் 08 செயற்பாடுகளை அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் நிதி ஏற்பாடு கிடைக்காமையின் அடிப்படையில் அதில் 02 செயற்பாடுகள் ஆண்டின் போது ஆரம்பிப்பதற்கு முடியாதிருந்தது. தொல்பொருளியல் பட்டப்பின்படிப்பை பயிலுகின்ற மாணவர்களுக்காக சர்வதேச ஆராய்ச்சிகளுக்கான சந்தர்ப்பங்கள் வழங்கும் செயற்பாடுகள் ஆண்டு முழுவதும் அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அதன் செயலாற்றல் 15 சதவீதத்தை விட குறைவான மட்டத்தில் காணப்பட்டது. | ஆண்டிற்குரிய நிதி ஏற்பாடு பெறுதல் மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்பட்டமையால் செயலாற்றல் குறிகாட்டிகளின் இலக்கை அடைந்து கொள்ளுதல் குறைவாக காணப்பட்டது. எதிர்காலத்தின் போது போதியளவான நிதி ஏற்பாடு கிடைத்த பின்னர் இந்த இலக்கினை அடைந்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தொல்பொருளியல் பட்டப்பின்படிப்பை பயிலுகின்ற மாணவர்களுக்கு சர்வதேச ஆராய்ச்சிகளுக்கான சந்தர்ப்பம் வழங்கக்கூடிய சந்தர்ப்பங்களை இனங்கண்டு அதற்காக அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. | சரியான இலக்கை இனங்கண்டு அவற்றை அடைந்து கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். |
| (ஆ) தொல்பொருளியில் பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் பிரதான 03 நோக்கங்களின் கீழ் செயலாற்றல் இலக்குகள் 22                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        | ஆண்டிற்குரிய நிறுவனத்திற்கு கிடைக்கப்பெற்ற நிதி ஏற்பாடு (அரசு / உழைக்கப்பட்ட) மிகவும் குறைவான                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               | அடைந்து கூடிய எதிர்வு கூறுதல் கொள்ளக் கூடிய இலக்கை கூறுதல்                     |

அடைந்து கொள்வதற்கு மட்டத்தில் காணப்பட்டது. வேண்டும்.  
திட்டமிடப்பட்டிருந்த போதிலும்  
2024 ஆம் ஆண்டில் 05  
செயலாற்றல் குறிகாட்டி  
இலக்குகள் மாத்திரமே அடையப்  
பட்டிருந்தது. முன்னைய  
ஆண்டுடன் ஒப்பீடு செய்யும்  
போது 13 செயலாற்றல்  
குறிகாட்டிகளின் இலக்கை  
அடைந்து கொள்ளல் குறைவான  
பெறுமதியில் காணப்பட்டது.

#### 4.2 கணக்காய்வுக் குழு

| கணக்காய்வு அவதானிப்புகள்                                                                                                                                                                                                                                                                                  | முகாமைத்துவத்தின் கருத்துரை                                                                                                                                                        | பரிந்துரை                                                      |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------|
| 2021 நவம்பர் 16 ஆம் திகதிய இலக்கம் 01/2021 பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 4.2(எ) இன் பிரகாரம் ஆகக் குறைந்தது 03 மாதங்களுக்கு ஒரு தடவையேனும் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம் நடாத்த வேண்டியிருந்த போதிலும் நிறுவனத்தால் 2024 ஆம் ஆண்டிற்காக 02 கூட்டங்கள் மாத்திரமே நடாத்தப்பட்டிருந்தது. | கல்விசாரா வேலை நிறுத்தம் கல்விசாரா பதவியணியினரின் வேலை நிறுத்தம் மற்றும் முகாமைத்துவ சபை கலைக்கப்பட்டமையால் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக்கூட்டம் நடாத்த முடியாதிருந்தது. | சுற்றறிக்கை ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். |